

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 344 புதிய கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-ல் பதிவாகியுள்ளனர்.
- ▶ கவலைக்கிடமாக, கோவிட்-19 நோய்த்தொற்றைக் கொண்டிருந்த இரண்டு பேரின் இறப்பு குறித்து, நியூ சவுத் வேல்ஸ் ஹெல்த் (NSW Health)-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் 30 வயதுப்பிரிவைச் சேர்ந்த ஆணும், இன்னொருவர் 90 வயதுப்பிரிவைச் சேர்ந்த ஆணும் ஆவர்.
- ▶ டபோ (Dubbo) உள்ளூர் அரசாங்கப் பகுதியில் (எல்.ஜி.ஏ - LGA) புதிய நோய்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியானது இன்று பிற்பகல் 1 மணி முதல், 2021 ஆகஸ்ட் 19 வரை பொதுமுடக்கத்திற்கு (lockdown) உள்ளாகிறது. வெளியே செல்வதற்கு ஒரு நியாயமான காரணம் இல்லாத பட்சத்தில், இந்தப் பகுதிகளில் உள்ள அனைவரும் கட்டாயம் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்துடன், குடும்பம் மற்றும் நண்பர்கள் உட்பட, தங்கள் வீட்டுக்கு வெளியிலிருந்து வரும் சமூக விருந்தினர்களை, அவர்கள் வீட்டில் வைத்திருக்க முடியாது.
- ▶ ஃபீர்டீல்டில் (Fairfield) சில மகிழ்ச்சிகரமான முன்னேற்றங்களையும், கான்டர்பரி பாங்க்ஸ்டவுனில் (Canterbury Bankstown) நோய்த்தொற்று எண்ணிக்கைகள் சற்று நிலைப்பாடடைவதையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளது - சமூகத்திலுள்ளோரின் வலுவான பதில் நடவடிக்கைகளோடு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக நாங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்குகிறோம்.
- ▶ பாதிக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளை (suburbs) எல்லைகளாகக் கொண்ட புறநகர்ப் பகுதிகளின் வரம்புப்பிரதேசங்களில், அதிக நோய்த்தொற்றுக்கள் காணப்படுகின்றன - இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், இலேசான அறிகுறிகள் இருந்தால்கூட பரிசோதனையைச் செய்வித்துக்கொள்ள வேண்டும்.
- ▶ தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு - ICU) உள்ள 62 நோய்த்தொற்றாளர்களில், 3 பேர் 20 வயதுப்பிரிவிலும், 7 பேர் 30 வயதுப்பிரிவிலும், 6 பேர் 40 வயதுப்பிரிவிலும், 14 பேர் 50 வயதுப்பிரிவிலும், 13 பேர் 60 வயதுப்பிரிவிலும், 16 பேர் 70 வயதுப்பிரிவிலும், மற்றும் 3 பேர் 80 வயதுப்பிரிவிலும் உள்ளனர்.
- ▶ தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களில், யாருமே தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளையும் (டோஸ்களையும்) பெற்றிருக்கவில்லை. ஆக்கக்குறைந்தது ஒரு மருந்தளவு (டோஸ்) என்றாலும், அது உங்களுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.
- ▶ அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய, நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் - தயவுசெய்து எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்.